



Lambodhara Textiles Limited

Regd. Office : 3A, 3rd Floor, B Block, Pioneer Apartments, 1075B, Avinashi Road, Coimbatore - 641 018, India
Telefax : +91 422 2249038 E-mail : info@lambodharatextiles.com www.lambodharatextiles.com
GSTIN : 33AAACL3524B1Z9 IE Code # 3201006181 CIN : L17111TZ1994PLC004929

July 24, 2025

To

The Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza, Bandra Kurla Complex,
Bandra(E), Mumbai - 400 051

Symbol: LAMBODHARA
Series: EQ

Sir/Madam,

Sub: Submission of copies of newspaper publications – Intimation of Transfer of Shares to Investor Education and Protection Fund (IEPF).

Pursuant to the provisions of Regulation 30 read with Schedule III of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, please find the attached copies of the newspaper advertisement published by the Company in respect of the aforesaid matter which has been released today (July 24, 2025) in Business Standard (English) and The Hindu (Tamil).

This is for your kind information and record purpose.

Thanking you,

Yours faithfully
For Lambodhara Textiles Limited

Bosco Giulia
Whole-Time Director
DIN: 01898020

Cc:
The Listing Department
BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Mumbai 400 001
Encl.: as above



Orbit Exports Limited
Regd. Office: 122, Mistry Bhavan, 2nd Floor, Near K C College, Dinshaw Wachha Road, Churchgate, Mumbai - 400 020. (Maharashtra) India. **Tel.:** +91-22-6625 6262 • **Fax:** +91-22-22822031, **E-mail:** investors@orbitexports.com • **Website:** www.orbitexports.com; CIN: L40300MH1983PLC030872

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS (STANDALONE & CONSOLIDATED)
FOR THE QUARTER ENDED JUNE 30, 2025



The Board of Directors of the Company, at the meeting held on July 23, 2025, approved the unaudited financial results of the company for the quarter ended June 30, 2025 (“**Financial Results**”).

The Financials along with the Limited Review Report, have been posted on the Company’s website at <https://orbitexports.com/unaudited-results/> and can be assessed by scanning the QR code.

For and on behalf of Board of Directors of
Orbit Exports Limited

Sd/-
Pankaj Seth
Chairperson and Managing Director
(DIN:00027554)

Date: July 23,2025
Place: Mumbai

Note: The above intimation is in accordance with the Regulation 33 read with Regulation 47(1) of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015



Thyrocare
Tests you can trust

THYROCARE TECHNOLOGIES LIMITED
CIN: L85110MH2000PLC123882
Reg. Off: D-37/1, TTC Industrial Area, MIDC, Turbhe, Navi Mumbai- 400 703
Corp. Office: D-37/3, TTC Industrial Area, MIDC, Turbhe, Navi Mumbai- 400 703
Phone: +91 8422945537 | www.thyrocare.com | Email: compliance@thyrocare.com

Extract of Unaudited Consolidated and Standalone Financial Results for the Quarter ended 30 June 2025

(₹ in Crores)

Sr. No.	PARTICULARS	Consolidated				Standalone			
		Quarter Ended 30.06.2025 (Reviewed)	Quarter Ended 31.03.2025 (Audited) (Refer Note 2)	Quarter Ended 30.06.2024 (Reviewed)	Year Ended 31.03.2025 (Audited)	Quarter Ended 30.06.2025 (Reviewed)	Quarter Ended 31.03.2025 (Audited) (Refer Note 2)	Quarter Ended 30.06.2024 (Reviewed)	Year Ended 31.03.2025 (Audited)
1	Total Income from Operations	193.03	187.16	156.91	687.35	178.89	173.87	143.63	633.10
2	Net Profit for the period before tax (before Exceptional and Extraordinary items, share of profit/(loss) of associate)	50.23	47.82	33.91	146.88	50.91	47.80	35.14	151.21
3	Net Profit for the period before tax (after Exceptional and Extraordinary items, share of profit/(loss) of associate)	50.48	47.19	33.55	145.44	50.91	47.80	35.14	151.21
4	Net Profit for the period after tax	38.29	21.57	23.94	90.75	36.05	21.95	25.15	95.78
5	Total Comprehensive Income for the period	38.06	21.34	23.47	89.98	35.84	21.72	24.72	95.05
6	Equity Share Capital (Face Value per Share: ₹ 10/- each)	52.99	52.99	52.95	52.99	52.99	52.99	52.95	52.99
7	Other Equity	-	-	-	493.76	-	-	-	484.11
8	Basic and Diluted Earnings Per Share (of ₹ 10/- each) (not annualised) #								
a	Basic :	7.35	4.17	4.52	17.13	6.80	4.08	4.75	17.95
b	Diluted :	7.33	4.16	4.51	17.08	6.78	4.07	4.74	17.90

not annualized except for the year ended 31 March 2025

Notes :
1) The above unaudited financial results of the Company were reviewed by the audit committee on 23 July 2025 and subsequently approved by the board of directors at its meeting held on 23 July 2025.
2) The figures for the quarter ended 31 March 2025 are the balancing figures between audited figures in respect of the full financial year and the limited reviewed year to date figures up to the quarters ended 31 December 2024.
3) The above is an extract of the detailed format of Consolidated and Standalone unaudited Financial Results for the Quarter ended 30 June 2025, filed with the Stock Exchanges under Regulation 47 and Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Consolidated and Standalone Quarterly unaudited Financial Results are available on the Stock Exchange websites viz. www.nseindia.com and www.bseindia.com. The same is also available on the company's website viz. www.thyrocare.com



By Order of the Board
For Thyrocare Technologies Limited

Rahul Guha
Managing Director
Din: 09588432

Place: Navi Mumbai
Date: 23 July, 2025



SBI
Stressed Assets Resolution Group, Corporate Centre
21st Floor, Maker Towers “E” Wing, Cuffe Parade, Mumbai - 400005

TRANSFER OF STRESSED LOAN EXPOSURE TO ELIGIBLE BUYERS (PERMITTED ARCs/NBFCs/Banks/FIs) THROUGH e-AUCTION

State Bank of India invites Expression of Interest (EOI) from Eligible Participants subject to applicable regulations issued by Reserve Bank of India/regulators for transfer of Stressed Loan Exposures of 2 (two) accounts with Principal outstanding of ₹ 120.70 crore (Rupees One Hundred Twenty Crore and Seventy Lakhs only) through e-Auction on “As is where is”; “as is what is” basis”; “whatever there is” & “without recourse” basis.

All interested eligible participants are requested to submit their willingness to participate in the e-Auction by way of an “Expression of Interest” and after execution of Non-Disclosure Agreement, if not already executed (as per the timelines mentioned in web-notice) by contacting on e-mail id dgm_sr@sbi.co.in. Please visit Bank’s web site <https://bank.sbi> and click on the link “SBI in the news>Auction Notices>ARC & DRT” for further details (web-notice).

Please note that Bank reserves the right not to go ahead with the proposed e-Auction or modify e-Auction date or any terms & conditions at any stage, without assigning any reason by uploading the corrigendum at <https://bank.sbi> (click on the link “SBI in the news>Auction Notices>ARC & DRT”). The decision of the Bank in this regard shall be final and binding.

Place: Mumbai
Date: 24.07.2025

Issued by
Deputy General Manager (ARC)



LAMBODHARA TEXTILES LIMITED
CIN: L17111TZ1994PLC004929
Regd. Office : 3-A, B-Block, Pioneer Apartments, 1075-B, Avinashi Road, Coimbatore- 641 018. Telephone: (0422) 2249038
Email : info@lambodharatextiles.com Web : www.lambodharatextiles.com

NOTICE
Notice is hereby given to the shareholders of the Company pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as under:
In accordance with Section 124(6) of the Companies Act, 2013 read with Rule 6 of the Investor Education and Protection Fund (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, all the shares in respect of which the dividend has not been claimed / paid for 7 consecutive years or more are liable to be transferred to the Investor Education and Protection Fund (IEPF). Hence, the shareholders may note that all shares in respect of which the dividend has not been claimed / paid for 7 consecutive years since the FY 2017-18 are liable to be transferred to the demat account of the Investor Education and Protection Fund Authority (IEPFA).
The Company has sent individual notices on through registered post to the concerned shareholders at their latest available address registered with the Company, whose dividends are lying unclaimed / unpaid since for the last 7 years advising them to claim their dividend amounts expeditiously.
The statement containing the details of name, address, folio number / demat account number and number of shares liable for transfer to IEPF account is made available in our website www.lambodharatextiles.com for necessary action by the shareholders.
It may be noted that to comply with the aforesaid mandatory requirement for transfer of such shares to the demat account of IEPF Authority, the Company will take necessary steps including issue of duplicate share certificate against Physical shares/carry out Corporate Action against such demat shares. The shareholders are requested to contact M/s. MUFG Intime India Private Limited (Formerly Link Intime India Private Limited), Surya 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore - 641028, Phone: 91 422 4958955 / 2539835-36, e-mail: coimbatore@in.ngms.mufg.com, Registrar & Share Transfer Agent to claim their dividend(s) which is lying unclaimed / unpaid since 2017-18. In case, the Company does not receive any valid communication from the concerned shareholders within three months from the date of this notice, the Company shall transfer such shares to the IEPF account as per the rules.
The shareholders may note that they can claim back both the unclaimed dividend and the shares including all benefits accruing on such shares, if any, by making separate application to the IEPF Authority, in the prescribed Form IEPF-5, as stipulated under the said Rules and the same is available at IEPF website i.e., www.iepf.gov.in.
For any further queries / clarification on the above subject matter, the shareholders may contact the Registrar & Share Transfer Agent of the Company as mentioned above.

For Lambodhara Textiles Limited
Sd/- Bosco Giulia
Whole-Time Director
DIN: 01898020

24.07.2025
Coimbatore



Cyient DLM Limited
Plot No. 5G, Survey No. 99/1, Mamidipalli Village
GMR Aerospace & Industrial Park, GMR Hyderabad Aviation SEZ Limited
Rajiv Gandhi International Airport, Shamshabad, Hyderabad - 500 108.
Tel. No. +91- 040- 69354601, Email : company.secretary@cyientdlm.com
Website : www.cyientdlm.com, CIN : L31909TG1993PLC141346.

Statement of Unaudited Consolidated and Standalone Financial Results for the Quarter Ended June 30, 2025

(₹ in Millions)

Sl. No.	Particulars	Consolidated Results			Standalone Results		
		Quarter Ended	Quarter Ended	Year Ended	Quarter Ended	Quarter Ended	Year Ended
		30-June-25	30-June-24	31-Mar-25	30-June-25	30-June-24	31-Mar-25
		Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Audited
1	Revenue from operations	2,784	2,579	15,196	2,063	2,579	13,450
2	Net Profit for the period (before Tax and/or Exceptional items)	101	142	917	153	142	1,030
3	Net Profit for the period before tax (after Exceptional items)	101	142	917	153	142	1,030
4	Net Profit for the period after Tax (after Exceptional items)	75	106	681	113	107	767
5	Total Comprehensive Income for the period	74	109	349	113	110	411
6	Equity Share capital			793			793
7	Other Equity			8,701			8,763
8	Earnings Per Share (Face Value of ₹10 per share)*						
	(a) Basic (in ₹)	0.94	1.34	8.58	1.42	1.35	9.67
	(b) Diluted (in ₹)	0.94	1.33	8.56	1.42	1.34	9.64

* EPS for the quarterly periods are not annualised.

NOTES :
1. The unaudited financial results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on July 22, 2025. The Statutory Auditors have carried out a limited review on the Unaudited consolidated and standalone financial results and issued unmodified reports thereon.
2. The above financial results are an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results is available on the Stock Exchange websites: www.bseindia.com and www.nseindia.com, and also on the Company’s website: www.cyientdlm.com. The same can also be accessed by scanning the QR code provided below.



For Cyient DLM Limited
Sd/-
Rajendra Velagapudi
Managing Director and Chief Executive Officer

Place: Hyderabad
Date: July 22, 2025

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL, MUMBAI BENCH
COMPANY PETITION NO. C.P. (CAA) NO. 155 OF 2025 CONNECTED WITH
COMPANY APPLICATION NO. CA(CAA) NO. 113 OF 2025
In the matter of the Companies Act, 2013
AND
In the matter of the Petition under Sections 230-232 of the Companies Act, 2013 (“**Act**”) read with Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016 and other relevant provisions of the Act
AND
In the matter of the Composite Scheme of Arrangement amongst Piramal Enterprises Limited (“**Petitioner Company 1**”) / “**Transferor Company**”) and Piramal Finance Limited (formerly known as Piramal Capital & Housing Finance Limited) (“**Petitioner Company 2**”) / “**Transferee Company**”) and their respective shareholders and creditors.

Piramal Enterprises Limited
CIN: L24110MH1947PLC005719

Piramal Finance Limited
CIN: U64910MH1984PLC032639

.....**Petitioner Company 1 / Transferor Company**
.....**Petitioner Company 2/ Transferee Company**

NOTICE OF HEARING OF THE PETITION

Notice is hereby given that a joint Company Petition seeking sanction to the Composite Scheme of Arrangement amongst Piramal Enterprises limited, Piramal Finance Limited (Formerly known as Piramal Capital & Housing Finance Limited) (collectively referred to as “**Petitioner Companies**”) and their respective shareholders and creditors (hereinafter referred to as the “**Scheme**”) under Sections 230-232 of the Companies Act, 2013 read with Section 52, Section 66 and other applicable provisions of the Companies Act, 2013, was filed by the Petitioner Companies before the Hon’ble National Company Law Tribunal, Mumbai Bench (“**Hon’ble Tribunal**”). The said Company Petition was admitted by the Hon’ble Tribunal by an order dated 11th July, 2025 and as corrected by an order dated 18th July, 2025 and the date of the final hearing before the Hon’ble Tribunal is fixed for 22nd August 2025.

A brief of the rationale for the said Scheme is set out below:

As per the audited financials for the year ended 31st March, 2024, Piramal Finance Limited did not meet the regulatory requirements to operate as a housing finance company and was accordingly converted into a non-deposit taking Non-Banking Financial Company-Investment and Credit Company (“**NBFC-ICC**”) with effect from 4th April, 2025. With this conversion, both Piramal Enterprises Limited and Piramal Finance Limited operate as NBFC-ICCs, and the Reserve Bank of India (“**RBI**”) permits only one such registration per group. Further, as per the RBI regulations, all NBFC’s identified as upper layer NBFCs are mandatorily required to be listed within 3 (three) years of being identified as an upper layer NBFC. PFL has been identified as an upper layer NBFC, and accordingly, is required to be listed. In view of this, Piramal Enterprises Limited and Piramal Finance Limited have proposed to amalgamate. Upon the Scheme becoming effective, Piramal Finance Limited will be listed on the stock exchanges, and the amalgamation will provide the shareholders of Piramal Enterprises Limited direct ownership in a single listed entity that consolidates the entire value and operations of the lending business.

The detailed rationale for proposing the above matter and other necessary information including salient features of the Scheme is mentioned in the Scheme which has been uploaded on the websites of Piramal Enterprises Limited and Piramal Finance Limited.

If any person concerned is desirous of supporting or opposing the said Company Petition, he/she should send to the Hon’ble Tribunal and to the Advocates for the Petitioner Companies, at Trilegal, One Forbes, 2D, 2nd floor, VB Gandhi Marg, Kala Ghoda, Fort, Mumbai - 400001, notice of his/her intention to, signed by him/ her or his/her Advocate, with his/her name and address, so as to reach the Hon’ble Tribunal and the Advocates for the Petitioner Companies not later than 2 (two) days before the date fixed for the final hearing or the said Company Petition, Where such person concerned seeks to oppose the said Company Petition, the grounds of his/her opposition or a copy of his/her affidavit should be furnished with such notice.

A copy of the said Company Petition can be obtained from the Advocates for the Petitioner Companies, between 11:00 a.m. IST and 4:00 p.m. IST on any working day (except Saturdays, Sundays and public holidays) and not later than 2 (two) days before the date fixed for the hearing of the said Company Petition, by any person concerned requiring the same, on payment of prescribed charges for the same.

Dated this 23rd July 2025

Bipin Singh
Company Secretary
Piramal Enterprises Limited
CIN: L24110MH1947PLC005719
Tel: +91-22-6918 1200 / +91-22-3802 3000/4000
Email: complianceofficer.pel@piramal.com
Piramal Ananta, Agastya Corporate Park,
Opposite Fire Brigade, Kamani Junction,
LBS Marg, Kurla (West), Mumbai - 400070,
Maharashtra, India

Urmila Rao
Company Secretary
Piramal Finance Limited
(Formerly known as Piramal Capital & Housing Finance Limited)
CIN: U64910MH1984PLC032639
Tel: +91-22-3802 3000
Email: complianceofficer.pfl@piramal.com
601, 6th Floor, Amliti Building, Agastya Corporate Park,
Opposite Fire Station, Kamani Junction, LBS Marg,
Kurla (West), Mumbai 400070, Maharashtra, India

BAJAJ HOUSING FINANCE LIMITED
CIN: L65910PN2008PLC132228 | **Registered Office:** Bajaj Auto Limited Complex, Mumbai-Pune Road, Akurdi, Pune - 411 035
Corporate Office: 5th Floor, B2 Building, Cerebrum IT Park, Kumar City, Kalyani Nagar, Pune 411014.
Tel.: 020-71878060 | **E-mail:** bhfinvestor.service@bajajhousing.co.in | **Website:** www.bajajhousingfinance.in

Extract of unaudited financial results for the Quarter ended 30 June 2025

(₹ in crore)

Sr. No.	Particulars	Quarter Ended 30.06.2025 (Unaudited)	Quarter Ended 30.06.2024 (Unaudited)	Year Ended 31.03.2025 (Audited)
1	Revenue from operations	2,615.71	2,208.65	9,575.61
2	Profit before tax	756.94	629.88	2,770.23
3	Profit after tax	583.30	482.61	2,162.90
4	Total comprehensive income (Comprising profit for the period and other comprehensive income after tax)	587.85	483.24	2,173.99
5	Paid-up equity share capital	8,328.44	7,819.58	8,328.15
6	Other equity as shown in Balance Sheet of the previous year			11,618.65
7	Earnings per share (Face value of ₹10/- each) (not annualised for interim period)			
	a. Basic (₹)	0.70	0.62	2.67
	b. Diluted (₹)	0.70	0.62	2.67

Notes:
The above is an extract of the detailed unaudited financial results for the quarter ended 30 June 2025 which have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 23 July 2025, subjected to limited review by joint statutory auditors and filed with the stock exchange under Regulation 33 and 52 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended. These financial results have been prepared in accordance with Indian Accounting Standards prescribed under section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended from time to time and other recognised accounting practices generally accepted in India along with the circulars, guidelines and directions issued by the Reserve Bank of India (RBI) and the National Housing Bank (NHB) from time to time. The full format of the aforesaid financial results is available on the website of the Company, BSE Limited and National Stock Exchange of India Limited i.e. www.bajajhousingfinance.in and www.bseindia.com and www.nseindia.com respectively. The same can be accessed by scanning the QR code provided below.





FINSERV

By order of the Board of Directors
For **Bajaj Housing Finance Limited**

Atul Jain
Managing Director
DIN: 09561712

Pune
23 July 2025



சின்ன சின்னதாய்

கோவை மாநகர காவல்

துணை ஆணையர் பொறுப்பேற்று

■ கோவை

கோவை மாநகர காவல்துறையின் தெற்கு பிரிவு துணை ஆணையராக பணியாற்றிவந்த உதயகுமார், சென்னை பெருநகர காவல்துறையின் அண்ணா நகர் துணை ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டார். அதற்கு பதில், சென்னை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த கார்த்திகேயன், கோவை தெற்கு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக, துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் யீது விரைந்து தீர்வு காணப்படும்” என்றார்.



● நீலகிரி மாவட்டம் அதிகாரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடன் உதவி வழங்கிய கூட்டுறவு சங்கம்

கூட்டுறவு சங்கங்களில் மட்டும் கடன் பெற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அறிவுரை

■ உட்பு

நீலகிரி மாவட்டம் அதிகாரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிலாளர் ரா.தயாளன் தலைமை வகித்து, 3 குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடன் உதவி வழங்கி பேசியதாவது:

மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி எனும் கொடுமையில் சிக்கி, தங்களது சுயமரியாதை மற்றும் உழைப்பை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மட்டுமே கடன் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற கடனை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி தங்களது பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் மணிகண்டன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர்கள் முருகேசன், சங்க பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.



உதகை ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட குந்தக்கோடுமந்து பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை வழங்கிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் டைசுமி பவ்யா.

நஞ்சநாடு ஊராட்சியில்

7 பயனாளிகளுக்கு ரூ.2.68 கோடியில் வீடு கட்ட அனுமதி ஆணை

■ உட்பு

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட குந்தக்கோடுமந்து பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மந்திரி ஜென்மன் வீடு கட்டும்

ரும், பாரம்பரிய பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பகுதி மக்கள் இருக்க வேண்டும். தங்களது மந்தர்பகுதியில் உள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி, அவர்களை உயர்கல்வி கற்க உறுதுணையாக இருக்க

www.intenders.gov.in/niegapp

செ. 24, 2025 இலிருந்து தொடங்கும்



லம்போதரா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்

CIN: L17111 TZ 1994 PLC 004929

பதிவு அலுவலகம் : 3A, 3வது மா, 8/மார்ச், பவனி, அனாந்தபுரம், 607501, அனாந்தபுரம், கோயம்புத்தூர் - 641 018 தொலைபேசி : 0422-2249038
மின்னஞ்சல் : info@lambodharatextiles.com வலைத்தளம் : www.lambodharatextiles.com

பங்குதாரர்களுக்கான அறிவிப்பு

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கனடா குடிசை, தனிக்கை, மாற்றம் மற்றும் திருப்பித்தல்) விதிகள், 2016 விதி எண் 6-ன் படி இதன் மூலம் அறிவிப்பு என்னவென்றால்

நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 124(6)க்கு முதலீட்டாளர் பற்றி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் (கனடா குடிசை, தனிக்கை, இடமாற்றம் மற்றும் பணத்தை திருப்பி செலுத்தல்) விதிகள், 2016 இன் விதி 6இன் திருத்தப்பட்ட விதிகளின்படி முதலீட்டாளர்கள் பற்றி மற்றும் பாதுகாப்பு நிதியின் (IEPF) பெயரில் அனைத்து பங்குகளையும் மாற்றுவதற்கு கட்டியாக கட்டப்படக்கூடுகிறது. இவற்றில் ஏதேனும் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் அல்லது இன்னும் கூடுதலாக பங்கு செலுத்தப்படவில்லை எனில், ஆகஸ்ட் 2017-18 அண்டிக்கு பங்கு பெறப்படாத பங்குகள் இந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைப்படி முதலீட்டாளர் பற்றி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் (IEPFA) படி கனடா குடிசை மாற்றம் வேண்டும். நிறுவனம் மேற்கூறிய விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் தனிப்பட்ட அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. அவற்றின் ஈவுத்தொகையை விசாரிப்பதற்கு மேலும் அறிவுறுத்தப்படுகிறது. பங்குதாரர் பெயர், முகவரி, டிபோஸிட்டு எண் / பங்கு கணக்கு எண் மற்றும் IEPFA இன் பங்கு கனடா குடிசை மாற்றப்பட வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கொண்ட அறிக்கை எங்கள் வலைத்தளமான www.lambodharatextiles.com இல் உள்ளது. IEPF ஆணையத்தின் பங்கு கனடா குடிசை மாற்றுவதற்கு மேற்கூறிய கட்டாயத் தேவைக்கு இணங்க, பங்குகளுக்கு எதிராக நமல் பங்கு எண்ணத்தையுடைய வங்குதபல்/அந்தஸ்தை பங்கு கனடா குடிசை மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்பது உட்பட தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

பங்குதாரர்களால் கோரப்படாத 2017-18 நிதியாண்டுக்குரிய ஈவுத்தொகை நிறுவனத்தின் பதிவுகள் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் MUG இன்மேல் இந்தியா பிளேட் லிமிடெட் (முன்னர் லிங்க் இன்மேல் இந்தியா பிளேட் லிமிடெட்), குரூபா 35, டெலிவான்ஸ், செந்திரி, நகர் பின்புறம், செளபாணியம் கோடு, கோயம்புத்தூர் - 641028, தமிழ்நாடு, தொலைபேசி: +91 422 4858995 / 2539835-836 மின்னஞ்சல்: lambodharatextiles@rediffmail.com மூலம் மாற்றப்படக்கூடிய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து எவ்வளவு தகவல் எவ்வளவு நிறுவனம் மேலவிலை உள்ளதால், விதிகளின்படி நிறுவனம் அந்தஸ்தை பங்குகளை IEPF கனடா குடிசை மாற்றம் செய்யப்பட்டு பங்குதாரர்கள் தங்களது ஈவுத்தொகையை முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே IEPF-க்கு மாற்றப்பட்டுவிட்டிருப்பதால் பங்குதாரர்க்கு பங்கு IEPF-5ல் மின்னஞ் வின்னப்படுத்த தகவல் பெற வேண்டுகிறார்கள். (அல்லது அவ்வப்போது பரிந்துரைக்கப்பட வேறு எந்த படிவங்களும்) ஆண்டின் மூலம் அந்த விவரங்கள் IEPF வலைத்தளமான www.iepf.gov.in இல் விளையாடப்படும்.

மேற்கண்ட விஷயங்கள் தொடர்பான ஏதேனும் கேள்விகள் விளக்கங்களுக்கு பங்குதாரர்கள் நிறுவனத்தின் பதிவுகள் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரை மேற்குறிப்பிட்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

லம்போதரா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்-பங்குதாரர் (ஒப்பம்) போஸ்கோ ஜூனியர் முழு நேர இயக்குநர்
DIN: 01893020

இடம் : கோயம்புத்தூர்
தேதி : 24.07.2025